

“கண்டம் விட்டு கண்டம் தாண்டி நாளை அண்டம் ஆளும் இந்தியா”
PROGNOSTICATION 2010-2011

◆ Endeavor	: QUALITY
◆ Turnover Target	: 200% ↑
◆ Products for ...	
Consumer Market	: 3%
Green Environment	: 25%
◆ Rejection Rate	: 100% ↓

TESTIMONIALS


◆ Customers...	
Up to Aug 10	: 417 Nos.
Up to Jul. 10	: 411 Nos.
◆ Performance August '10 ...	
Turnover growth	: 1.21 %
Employment growth	: [-3.9%]
100% Attendance	: 26.9%

MANAGEMENT

◆ Managing Director	
Mr. Velappan Jeyakummar	
◆ Board of Directors	
Ms. P.E. Nancy	
Ms. S. Vanajambika	

KEY PERSONS

Mr. T. Amala Dhas	: Stores
Mr. T. Ramesh	: Production
Mr. N. Murugan	: Projects
Mr. G. Jeevanantham	: Plating
Mr. A. Rathinam	: Design
Mr. RM. Ravichandran	: Marketing
Mr. S. Siva Kumar	: Marketing
Mr. C. Babu	: Public Relations
Mr. R. Ramesh	: QA
Mr. C. Sounder Suresh	: Purchase
Mr. G. Balachandran	: R&D
Mr. K. Manivannan	: Production-FRP
Mr. M. Suyambu	: Accounts - FRP
Mr. Sridhar Ganapathy	: Administration

ACHIEVEMENT

நற்குணம்

ஒரு காட்டில் ஒரு குரங்கும், மானும் வாழ்ந்து வந்தன. இரண்டும் நல்ல நண்பர்களாக திகழ்ந்தன, என்றாலும் குரங்கு பிடிவாத குணம் கொண்டது, சில சமயம் அது சுயநலத்தோடும் நடந்து கொள்ளும். ஆனாலும், மிகவும் சாதுகுணம் கொண்டது. ஒரு சமயம் காட்டில் தொடர்ந்து பல நாட்கள் மழை பெய்தது. மழைக்கு குரங்கும், மானும் பாதுகாப்பாக ஒரு குகைக்குள் சென்று தங்கி இருந்தன. ஒரு வழியாக மழை ஓய்ந்து லேசாக வெயில் அடிக்கத் தொடங்கியது. ஆங்காங்கே தேங்கி நின்ற நீர் கொஞ்சம் கொஞ்சமாக வடியத் தொடங்கியது. நண்பா! இரண்டு நாட்களாக குகைக்குள்ளேயே முடங்கிக் கிடக்கிறோம், கொஞ்சம் வெளியே சென்று உணவு தேடி விட்டு வரலாம்! என்று மான் கேட்டது. குரங்கும் அதற்குச் சம்மதித்தது. இரண்டும் குகையை விட்டு வெளியே வந்தன.

இரண்டும் ஆற்றங்கரைப் பக்கமாக வந்தன. மழையால் ஆறு நிரம்பி ஓடிக் கொண்டிருந்தது. அவ்வேளையில், ஆற்றில் ஒரு வாழை மரம் மிதந்து வந்து கொண்டிருந்ததை குரங்கு பார்த்தது. அதைப்பற்றி மானிடம் கூறியது. உடனே மான் நாம் அந்த வாழை மரத்தை எடுத்து வேறொரு இடத்தில் நட்டு வைப்போம். பிறகு வாழையில் கனிகள் தோன்றும், தொடர்ந்து வாழைக் கன்றுகள் வளரும், நாம் உணவிற்காக வேறு எங்கும் அலைந்து திரிய வேண்டாம், என்று கூறியது. குரங்குக்கு அது நல்ல யோசனையாகத் தோன்றவே சம்மதித்தது. வாழை மரம் அருகில் வரும் வரை காத்திருந்த மான், மெதுவாக ஆற்றில் இறங்கி மரத்தை கரைக்கு இழுத்து வந்தது. ஒரு வழியாக வாழை மரத்தை அவை இரண்டும் நிலப்பரப்பிற்குக் கொண்டு வந்து சேர்த்தன.

அந்த நேரத்தில் குரங்குக்கு சுயநல எண்ணம் தோன்றியது. அது மானிடம், இந்த வாழை மரத்தை நான் தான் முதலில் பார்த்தேன், அதனால் இது எனக்குத்தான் சொந்தம்! என்று கூறியது. ஏன் நீ இப்படி எல்லாம் கூறுகின்றாய்? என்று குரங்கிடம் கேட்டது மான். நான் தான் ஆற்றுக்குள் இறங்கி இழுத்து வந்தேன். நாம் இருவருமே இதை நட்டு வைத்தால் நம் இருவருக்குமே பயன்படும் அல்லவா? எனப் பொறுமையோடு கேட்டது மான். ஆனால், குரங்கு அதற்குச் சம்மதிக்கவில்லை. குரங்கு மானிடம், அப்படியானால் இந்த வாழை மரத்தை நாம் ஆளுக்கு பாதியாக எடுத்துக் கொள்வோம். அதன் பலனைத் தனித்தனியே அனுபவிப்போம்! என்று பிடிவாதமாகக் கூறியது. குரங்கின் பிடிவாதம் மானிற்குத் தெரிந்ததால் மானும், சரி, உனக்கு வேண்டிய பாகத்தை எடுத்துக் கொள், அதன் பிறகு என் பாகத்தை நான் எடுத்துக் கொள்கிறேன் என்று பொறுமையாகப் பதில் கூறியது.

இலைகளும் தழைகளும் இருக்கும் மேல் பாகத்தில் தான் வாழைக்குலை வரும் என்று நினைத்த குரங்கு வாழை மரத்தின் மேல் பாகம் தான் தனக்கு வேண்டும் என்று கூறியது. மானும் அதற்கு சம்மதித்து, மேல் பாகத்தை குரங்கிடம் கொடுத்து விட்டு கீழ் பாகத்தைத் தான் எடுத்துக் கொண்டது. இரண்டும் வெவ்வேறு இடங்களுக்குச் சென்று மரத்தைத் தனித்தனியே நட்டுவைத்தன. மான் தான் நட்டு வைத்த வாழை மரத்துக்குத் தினமும் தண்ணீர் ஊற்றி உரமிட்டது. ஆனால், குரங்கோ ஏற்கனவே நன்றாக இலையும் தழையுமாக இருக்கும் வாழை மரத்துக்கு ஏன் தண்ணீர் ஊற்ற வேண்டும் என்று சோம்பேறித்தனமாக இருந்தது. மழைக்காலம் முடிந்து வெயில் காலம் ஆரம்பித்துவிட்டதால் வாழை இலைகளும், தண்டும் கருகி விட்டன. ஆனால், மானின் வாழைமரமோ வேர்ப்பகுதியாகையால், நன்றாகத் துளிர்ந்து, தழைத்து வளர்ந்தது. அந்த மரம் வாழைக்குலையும் ஈன்றிருந்தது.

FUNCTIONAL WISHES



Gandhi Jayanthi
Oct. 2



Ayudha Pooja
Oct.16,17

Best Wishes from Tiaano Employees

EXTERNAL SUPPORT

Banking : M/s. UCO Bank
Auditing : M/s. Nisar & Kumar
AQ Auditing : M/s. Juran Quality
Legal Advisers : Lr. M.K. Govindan
: Lr. Vincent
Central Excise : Mr. Raghavan
Health Care : M/s. Bethesda Hospital
Tel:22294565
Jeya Clinic,
Tel: 0-9840873107

BIRTH DAY WISHES

எந்தக் குழந்தையும் நல்லக் குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே!
அவர் நல்லவராவதும் தீயவராவதும்அன்னை வளர்ப்பினிலே!

- | | |
|-------------------------------|----------|
| Ms. Sankari | 01, Oct. |
| Sis/o Mr. A. Mohan | |
| Ms. G. Brinda | 02, Oct. |
| Sis/o Mr. G Vignesh | |
| Mr. R. Karthik | 04, Oct. |
| Projects | |
| Ms. R. Jayanthi | 10, Oct. |
| Outsourcing | |
| Mr. M. Sudalaimuthu | 10, Oct. |
| Facilitation | |
| Mr. K. Venkatesan | 11, Oct. |
| Production | |
| Mr. G.V. Gopal Rao | 16, Oct. |
| Mechanist | |
| Master M. Vigneshwaran | 17, Oct. |
| S/o Mr. G Manivannan | |
| Mr. S. Prakash | 20, Oct. |
| S/o Mr. M. Sankar | |
| Ms. K. Easwari | 21, Oct. |
| Coating | |
| Mr. D. Jothi | 23, Oct. |
| Security | |
| Master S. Aniruthan | 28, Oct. |
| S/o Mr. Suyambu | |
| Mr. Martin Richard | 31, Oct. |
| Production | |

Best Wishes by Tiaano Employees

சில மாதங்களுக்குப் பிறகு, குரங்குத் தன் மரத்தைச் சென்று பார்த்தது. வாழை மரம் கருகிப்போய் கிடந்தது. உடனே, குரங்கிற்கு மானின் வாழைமரம் எப்படி இருக்கிறது எனப் பார்க்கும் ஆசை ஏற்பட்டது. எனவே அது மானின் இருப்பிடத்திற்குச் சென்றது. மானின் வாழைமரம் நன்றாகச் செழித்து வளர்ந்து குலை ஈன்றிருந்தது, வாழைக் கனிகள் நன்றாகப் பழுத்துத் தொங்கிக் கொண்டிருந்தன. உடனே மான், குரங்கிடம், ூன் பிடிவாத குணமும், சுயநலமும் தான் உனக்கு வருத்தத்தை உருவாக்கியது. நீ வாழைமரத்தின் மேற்பகுதியை நட்பு வைத்தாய் வேர் இல்லாத மரம் எப்படி வளரும்? நீ அதை நினைத்துப் பார்க்கவே இல்லை. நீ உன் வாழை மரத்திற்கு நீர் ஊற்றி வளர்த்தாலும் வேர் இல்லாத மரம் கருகித் தானே போகும்? நீ கவலைப்படாதே! இனியாவது உன் குணத்தை மாற்றிக் கொள். இந்த வாழை மரத்தின் கனிகளை நாம் பகிர்ந்து உண்போம்ஊர் என்றது, மான். அறிவுரையை ஏற்றுக் கொண்டது குரங்கு. தனது பிடிவாதம், சுயநலம், சோம்பல் போன்ற அணைத்துத் தீய குணங்களையும் விட்டொழித்தது. அதே போன்று,

நண்பர்களே!, நாமும் ஒன்றையும் சுயநலமாகவோ, பிடிவாதமாகவோ, வீண்பெருமைக்காகவோ செய்யாமல், மனத்தாழ்மைமினாலே ஒருவரையொருவர் தங்களிலும் மேன்மையானவர்களாக எண்ணுவோமாக!“வாழ்க்கையில் முன்னேறுவோமாக.”

தொகுத்தளித்தவர்
செல்வி. P.E. நான்சி
Director – Admin.

இறைவனுடன் தொடர்பு

ஹிட்லரின் கடுங்கோபத்துக்கு ஆளான பத்திரிக்கையாளர் ஒருவர் இருட்டுப் பொந்தில் அடைக்கப்பட்டார். பல நாட்கள் தனிமைமீறும், விரகத்திமீறும் வாடினார். இவரைப் பார்க்க அவரது குடும்பத்தினரோ, நண்பர்களோ யாரும் அனுமதிக்கப்படவில்லை.

மனம் நொந்து போயிருந்த அவர், ஒரு கரித்துண்டை எடுத்து யாரும் கவனிப்பதில்லை! என்று சுவரில் எழுதினார். அந்த மண் சுவரின் வெடிப்பின் வழியே, மெல்லிய வெளிச்சம் வந்தது. மறுநாள் ஈரமான வேர் ஒன்று மெள்ள தலை நீட்டியது. இரண்டொரு நாளில் சிறிதாக இலைகள் முளைத்தன. தனக்குத் தரப்பட்ட சுவளை நீரை தினமும் ஊற்ற சிறிய கொடி படர்ந்தது. சில நாட்களில் வெள்ளை நிற பூ ஒன்று அழகாய் மலர்ந்து மனம் வீசிய போது, அந்தக் கைதி, முன்பு தான் எழுதிய வார்த்தைகளை அழித்து விட்டு, கடவுள் கவனிக்கிறார்! என்று எழுதினார்.

ஃகடவுள் இருக்கிறார்! கடவுள் கவனிக்கிறார்! அதனால் நல்லவர்களுக்குப் பயமில்லை, நல்லதையே நினைப்பவருக்குத் துயரமில்லை, நல்லவற்றையே நாரும் யாரும் மனம் தளர வேண்டாம்ஃ. என நம் குழந்தைகளுக்கும் நல்லவற்றையே போதிப்போம்.

அமைதி, ஆற்றல், மகிழ்ச்சி ஆகியவை நம் அனைவருக்குள்ளேயே இருக்கின்றன. நாம் விரும்பினால் பயிற்சியின் மூலம் அந்த எல்லைக்குள் நுழைந்து இறைவனுடன் தொடர்பு கொள்ள முடியும். அதற்கு பண்டுகைகள், விழாக் காலங்கள், தெய்வ வழிபாடுகள் எல்லாம் பெரிதும் உதவுகின்றன.

“நாம் இறைவனின் மடியில் இருக்கிறோம், மிகவும் பாதுகாப்பாக” என்ற நம்பிக்கை உணர்வு இருக்கும் வரை, பயமில்லை... ஜெயம் மட்டுமே”.

நன்றி
rammalar

தெரிந்து கொள்வோம்

முருங்கை எனும் அற்புதம்!

அமெரிக்காவில் உள்ள ட்ரீஸ் லைப் (trees for life) அமைப்பு ஒரு பிரசாரத்தை வெளியிட்டிருக்கிறது. அதில் முருங்கையின் பயன்கள் பற்றி மிகவும் பிரமாநம்படுத்தி இருக்கிறார்கள். ஏற்கனவே கிராமப்புறங்களில் சொல்வார்கள், முருங்கை தின்னா முன்னூறு வராதும் என்று. முருங்கை இலைகளைத் தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்கள் 300 நோய்களுக்கு மேல் வராமல் பாதுகாக்கப்படுகிறார்கள் என்கிறது அந்தச் சொல்வழக்கு.

பாலாடையை விட 2 மடங்கு புரோட்டீன், ஆரஞ்சைவிட 7 மடங்கு வைட்டமின் சி, வாழைப்பழத்தைவிட 3 மடங்கு பொட்டாசியம், கேரட்டை விட 4 மடங்கு வைட்டமின் ஏ, பாலைவிட 4 மடங்கு கால்சியம். இதில் உள்ளது.

உடலுக்குத் தேவையான எல்லா ஊட்டச் சத்துக்களும் இந்த இலையில் இருப்பதாகப் பெரிய பட்டியல் தரப்பட்டிருக்கிறது. ஊட்டச் சத்துக் குறைவால் ஏழைக் குழந்தைகள் தான் பாதிக்கப்படுவதாக ஒரு தவறான கருத்து நிலவுகிறது. ஆனால், நடுத்தர குடும்பத்தில் உள்ள குழந்தைகள் கூட ஊட்டச் சத்துக் குறைவால் பாதிக்கப்படுகிறார்கள், என கருத்துக் கணிப்பு சொல்கிறது. ஏனெனில், நமது அன்றாட உணவில் போதுமான ஊட்டச்சத்து இல்லை. எனவே, முருங்கை இலையை அடிக்கடி நமது சமையலில் சேர்த்து வர வேண்டும். அதற்கு நேரமில்லாதவர்கள் முருங்கை இலையை காய வைத்து (நிழலில்) பொடி செய்து தினசரி சாம்பார் போன்றவற்றில் சேர்த்துக் கொள்ளலாம். தினமும் 8 முதல் 24 கிராம் முருங்கைப் பொடி உணவில் சேர்த்துக் கொள்ளும் போது உடல் மிக ஆரோக்கியமாக இருக்கும்.

நன்றிஹு

treesforlife.org

பக்கவாதத்திலிருந்து காப்பது எப்படி?

பக்கவாதத்தை 3 எளிய வழிகளில் அடையாளம் காணலாம் ஹ முதலில் பாதிக்கப்பட்டவரை "STR" என்ற முறையை செய்யச் சொல்லி வலியுறுத்த வேண்டும். அதாவது **S- Smile** ட் சிரிக்கச் சொல்ல வேண்டும். பிறகு **T- Talk** ட் பேசச் சொல்ல வேண்டும். சிறிய வாக்கியமாக ட் உதாரணமாக ட்இன்று வெயில் அதிகம். பிறகு **R - Raise both the arms** - இரண்டு கைகளையும் மேலே தூக்கச் சொல்ல வேண்டும். இதில் ஏதாவது ஒன்று செய்ய கஷ்டப்பட்டால் உடனடியாக மருத்துவ உதவியை நாட வேண்டும்.

மற்றொரு அடையாளம் பாதிக்கப்பட்டவரை நாக்கை வெளியே நீட்டச் சொல்ல வேண்டும். நாக்கை நீட்டுவதில் கிரமமோ அல்லது நாக்கு ஒரு புறமாகச் சென்றாலோ அது பக்கவாதத்தின் அடையாளம் உடனடியாக மருத்துவ உதவியை நாட வேண்டும்.

தொகுத்தளித்தவர்ஹு

Shahul Hameed Bava
Facilitation

ABC's for a Successful Career

Avoid negative sources, people, places, things and habits

Believe in you.

Consider things from every angle.

Don't give up and don't give in.

Enjoy life today, yesterday is gone and tomorrow may never come.

Family and friends are hidden treasures, seek them and enjoy their riches.

Give more than you planned to.

Hang on to your dreams.

Ignore those who try to discourage you.

Just do it.

Keep trying no matter how hard it seems it will get easier.

Love yourself first and most.

Make it happen.

Never lie, cheat or steal, always strike a fair deal.

Open your eyes and see things as they really are.

Practice makes perfect.

Quitters never win and winners never quit.

Read study and learn about everything important in your life.

Stop procrastinating. [postponing things]

Take control of your own destiny [future]

Understand yourself in order to better understand others.

Visualize it.

Want it more than anything.

Xcellerate your efforts.

You are unique of all God's creations nothing can replace you.

Zero in on your target and go for it!

Compiled by

C. Abilash - Titanic Trade

WHO EAT MORE CHOCOLATES



Individuals who suffer from depression tend to consume more chocolate than their non-depressed counterparts, and the amount of the creamy goodness increases with the severity of the condition, reports a new University of California study.

The study results confirm long-held suspicions that eating chocolate is something that people do when they are feeling depressed, said Dr. Beatrice Golomb, a professor of medicine at the University of California. Dr. Golomb and her colleagues at UC San Diego and UC Davis investigated chocolate consumption and other dietary intake habits among about 1,000 men and women who were not using any depression medicines. The volunteers were given a depression screening test, and the investigators assessed their degree of depression using a scale called the Centre for Epidemiological Studies Depression Scale.

The results revealed that study participants with the highest rankings - those who reported being most depressed - ate almost 12 servings of chocolate (each one approximately 28 grams) per month, when compared with only 5 portions per month for their peers who did not experience any symptoms of depression. Those who were moderately depressed consumed 8 servings of chocolate every month. There was no differentiation between milk and dark chocolate in the study. The findings held true among both women and men.

Compiled by

Alex Linnus - Facilitation

விழிப்பாய் இருப்போம்

வாழ்க்கைத் தேர்வில்
விழிப்பாய் இருங்கள்
தீயவை தீக்குச் சொந்தம்
எனவே,
வாழ்க்கைத் தேர்வில்
விழிப்பாய் இருங்கள்.

போலிகளைப் பிரித்தறியும்
பக்குவத்தைப் பெற்றுக் கொள்ளுங்கள்,
கொள்ளையிட்டுத் தின்னும் திருடர்களை
உள்ளுக்குள் உலவவிட்டு,
வெள்ளை ஆட்டுத்தோலை
வெளியே உடுத்தியிருப்போரை
அகக்கண் கொண்டு அறியுங்கள்.

உச்சரிப்பதில் அவர்கள்
எச்சரிக்கையாய் இருந்தாலும்,
செயல்களில் சுயமுகம்
தலை நீட்டும்.
வார்த்தைகளை விடுத்து
வாழ்க்கையிலிருந்து எடுக்கக்
கற்றுக் கொள்ளுங்கள்.

முட்செடிகளின் முனைகளில்
திராட்சைக் கொடிகள்
காய்ப்புதுமில்லை,
அங்கே யாரும்
அத்திப் பழங்களை கொய்வதுமில்லை.

சிந்தனையின் இமை விலக்கி
பார்வைகளை வடிகட்டி
விழிப்பாய் இருங்கள்,
விழிப்பாய் இருப்பவர்கள்
வாய்ப்புகளை இழப்பதில்லை.

தொகுத்தலித்தவர்

T. Raveendran - Logistics

இராமகிருஷ்ணரின் பொன்மொழிகள்

மனிதன் சுருணையில் கிறிஸ்தவரைப் போலவும்,
அனுஷ்டானத்தை கடைபிடிப்பதில் முகமதியரைப்
போலவும், சர்வ ஜீவராசிகளிடம் அன்பு
பாராட்டுவதில் இந்துவைப் போலவும் இருக்க
வேண்டும்.

பழங்கள் நிறைந்த மரம் எப்போதும் கனத்தினால்
தாழ்ந்து வளையும். நாம் பெருமை அடைய
வேண்டுமானால், அடக்கத்தோடும் பணிவோடும்
இருக்க வேண்டும்.

இறைவன் எல்லோருடைய மனதையும் பார்க்கிறார்.
ஒருவன் என்னென்ன செய்கிறான், எங்கெங்கே
வாழ்கிறான் என்றெல்லாம் பார்ப்பதில்லை.
பரமாத்மாவை பிராத்தனை செய்தால், பரமாத்மாவுடன்
எல்லா ஜீவாத்மாக்களும் இணைய முடியும்.

தொகுத்தலித்தவர்

Mr. S.V. கண்ணபிரான் – Marketing

பணியாளர்கள் மற்றும் பணியாளர்களின்
குடும்பத்தாரிடமிருந்து கவிதைகள்,
கட்டுரைகள், கதைகள்
வசூலிக்கப்படுகிறது.

- Editor

ஹெளசிகின் என்ற ஜென் ஞானியைக் காண வந்த நொபுஷிங்கே என்ற வீரன், ஒரு
கேள்வி கேட்டான். உண்மையிலேயே சொர்க்கம், நரகம் எல்லாம் உண்டா? என்று.
ஞானி கேட்டார், நீ யார்? ஓநான் ஒரு ராணுவ வீரன், ஆனால், உன் முகத்தைப்
பார்த்தால் பிச்சைக்காரன் போல் இருக்கிறதே, உன்னைக் காவலுக்கு வைத்திருக்கும்
முட்டான் மன்னன் யார்? ஓ

நெஷிங்கே கோபத்துடன் உடைவாளில் கை பதித்தான் ஓஅடே! கத்தி வேறு
வைத்திருக்கிறாயா? வெண்ணெய் வெட்டவா? வாளை அவன் உருவியதுமே
ஞானி சொன்னார், “இதோ! நரகத்தின் வாசல் திறக்கிறது”, என்று. சட்டென
புரிந்தது வீரனுக்கு, குனிந்து வணங்கினான். ஞானி சொன்னார் “இதோ!
சொர்க்கத்தின் வாசல் திறக்கிறது”, என்றார்.

“கோபமும் ஆணவமும் நரகம். தெளிவும் பணிவும் சொர்க்கம்”

கான்பிடன்ஸ் கார்னர் என்ற நூலிலிருந்து தொகுக்கப்பட்டது

செல்போன் மோசம்

டாய்லெட் கதவை விட செல்போன் மோசம் – 18 மடங்கு கிருமி பாதிப்பு
சாசரியாக டாய்லெட் கதவின் கைப்பிடிகளில் உள்ளதைப்போல 18 மடங்கு
பாக்டீரியாக்கள் செல்போன்களில் இருப்பதாக ஒரு ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.
இது உடல் நலனுக்கு ஆபத்தை விளைவிக்கும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
இதில் அதிக பட்சமாக சிலவற்றில் 39 மடங்கு கிருமிகளும் உள்ளன. இது
பாதுகாப்பான அளவு தான். பொதுவாக மனிதன் மற்றும் விலங்குகளின் கீழ்க்குடல்
பகுதிகளில் காணப்படும் எண்டோபாக்டீரியா எனப்படும் கிருமிகள் தான் இவை.
இது தவிர, உணவை விஷமாக்கும் இ-கோலி மற்றும் ஸ்டபிலோகாக்கஸ்
உள்ளிட்ட பாக்டீரியாக்களும் செல்போன்களில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இவை மனித உடலுக்கு பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளதாக
ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“டாய்லெட் உபயோகித்த பின்னர் சுகாதார முறைகளை கடைபிடிக்காததின்
காரணமாக கைகளில் இருக்கும் இத்தகைய பாக்டீரியாக்கள் செல்போன்களில்
குடியேறிவிடுகின்றன, எனவே, சுகாதாரமாக இருக்க வேண்டியது மிகவும்
அவசியமாகிறது”.

தொகுத்தலித்தவர்

Mr. R. ரமேஷ் -QA

8th Staff Day Celebration's (2010-11)

